



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

## இல. 4(9).] பாராளுமன்றம்

4 ஆம் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தம்  
2016 நவம்பர் 09 புதன்கிழமை வெளியிடப்பட்டது

2016 நவம்பர் 17, வியாழக்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

491/ '16

கௌரவ கனக ஹேரத்,— தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) (i) 100 நாள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலவச வை-பை வலயங்களை உருவாக்கும் கருத்திட்டம் தற்சமயம் செயற்படுகின்றதா என்பதையும்;
- (ii) இதன் கீழ் உருவாக்கப்பட்ட இலவச வை-பை வலயங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) இது தொடர்பாக திருப்தியடைகின்றாரா என்பதையும்;
- (iv) இவை இயங்கும் நிலையில் காணப்படுகின்றதா என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) கேகாலை மாவட்டத்தில் இலவச வை-பை வலயங்கள் நிறுவப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (ii) ஆமெனின், அவ்விடங்கள் யாவை என்பதையும்;
- (iii) எதிர்வரும் காலத்தில் இலவச வை-பை வலயங்கள் உருவாக்கப்படவுள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

634/ '16

கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்திசெய்யாத ஆட்கள் முறைசார்ந்த ஆட்சேர்ப்பு நடைமுறையின்றி வன்னி மாவட்டத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்க்கப்பட்டுள்ளனரென்பதை அறிவாரா;
- (ii) அவ்விதமாக தகைமைகளின்றி ஆட்சேர்க்கப்பட்டுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தகவல்கள் யாவை;
- (iii) முறைசாரா விதத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஆட்களை சேவையிலிருந்து அகற்றி முறைசார்ந்த விதத்தில் புதிதாக உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுப்பாரா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

(2)

788/ '16

கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன,— உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) திருகோணமலை மாவட்டத்தில், 11 பிரதேச செயலாளர் பிரிவுகளின், நிருவாக நடவடிக்கைகள் இதுவரை பழைய எல்லைகளின்படி நடைபெற்றுவந்ததுடன், 1992 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க அதிகாரத்தைக் கையளிக்கும் சட்டம் மற்றும் 1996.08.02 ஆம் திகதிய 935 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையின்படி புதிய எல்லைகள் அடையாளமிடப்பட்டு வருகின்றதென்பதையும்;
- (ii) இதன் மூலம், பதவி ஸ்ரீபுர பிரிவில், 31J சிங்ஹபுர, 31F பழைய மதவாச்சி மற்றும் 31M சமன்புர ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன என்பதையும்;
- (iii) கோமரங்கடவல பிரிவில், 233C மயிலவெவ கிராம அலுவலர் பிரிவின் ஒரு பகுதியும், சேருவில் பிரிவின் ஒரு சில பகுதிகளும் வேறு பிரிவுகளுக்குப் பிரிந்து செல்கின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) பழைய நிருவாகப் பிரிவுகளுக்கமைய திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்த கிராம அலுவலர் பிரிவுகளும் கிராமங்களும் யாவை;
- (ii) மேலே (அ)(i) இல் குறிப்பிடப்பட்ட சட்டத்தின் படி எல்லைகளை மீள அடையாளமிடுகையில் வேறு பிரிவுகளுக்குரித்தாயிருந்த கிராம அலுவலர் பிரிவுகள் / கிராமங்கள் யாவை;
- (iii) தற்போது செயற்படும் எல்லை நிர்ணய குழுவின் தீர்மானத்தின்படி புதிதாக பிரிவு எல்லைகள் அடையாளமிடப்படுமா;
- (iv) ஆமெனில், அதன் அடிப்படை யாது;
- (v) இது தொடர்பில் ஒவ்வொரு பிரிவிலும் குடியிருப்போரினது இணக்கம் வினவப்படுமா;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

---

## 2016 நவம்பர் 18, வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள்

800/ '16

கௌரவ சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) முல்லைத்தீவு கல்வி வலயத்தில் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளபோதிலும், அப்பிரிவுகளில் அமைந்துள்ள அநேகமான பாடசாலைகள் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் அறிவாரா?
- (இ) (i) மேலே (ஆ) வில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி பாடசாலைகளை புறக்கணிப்பதற்கான காரணங்கள் யாவை;
- (ii) முல்லைத்தீவு கல்வி வலயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” நிகழ்ச்சித் திட்டத்தின் பிரமாணங்களுக்கமைய உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
- என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

817/ '16

கௌரவ விமலவீர திசாநாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) கொழும்பு அல்லது அதனை அண்மித்த பிரதேசங்களில் பல்வேறு சேவைகளில் ஈடுபடுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் படைவீரர்கள் வெளி மாகாணங்களிலிருந்து வரவழைக்கப்படுகின்றார்கள் என்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) இவ்வாறு வரவழைக்கப்பட்டு பல்வேறு சேவைகளில் ஈடுபடுத்தப்படும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் படைவீரர்களில் ஒரு சிலருக்கு சம்பளத்திற்கு மேலதிகமாக வாழ்க்கைச் செலவுப்படிக் கொடுப்பனவு செலுத்தப்படுவதென்பதையும்;
- (ii) இச்சேவைக்கும் நிலைமைக்கும் நிகராக சேவையில் ஈடுபடுத்தப்படும் மேலும் சில படைவீரர்களுக்கு மேற்படி கொடுப்பனவு செலுத்தப்படுவதில்லை என்பதையும்;
- (iii) இதற்கமைய சமமான சேவைகள் மற்றும் சமமான நிலைமையின் கீழ் இப் படைவீரர்கள் சிலருக்கு பாரபட்சம் காட்டப்படுவது அநீதியானதென்பதையும்; அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (இ) ஆமெனின், இவ்வாறு அநீதிக்கு உள்ளாகின்ற படைவீரர்களுக்கு நியாயமான வாழ்க்கைச் செலவுப்படிக் கொடுப்பனவொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

930/ '16

கௌரவ சந்திம கமகே,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— ( 1 )

- (அ) (i) இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான ரூபா 03 பில்லியன் தொகை முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) சபைக்கு சொந்தமான பணம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை அவதானிப்பதற்கு மின்சார சபையின் கணக்காய்வு உத்தியோகத்தர்கள் தவறியமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான பணத்தை தனியார் நிறுவனமொன்றின் ஊடாக முதலீடு செய்வதற்கு தீர்மானித்த சந்தர்ப்பத்தில்,
- (i) மின்சார சபையின் தவிசாளர்;
- (ii) பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள்;
- (iii) அப்போதைய, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்;
- யாவர் என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

( 4 )

- (இ) (i) மேலே (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள முதலீடு தொடர்பாக தீர்மானிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) மேற்படி முதலீட்டின் உற்பத்திதிறன் தொடர்பாக சிபார்சு செய்த உத்தியோகத்தர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
- (iii) மேற்படி (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு எதிராக சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (iv) மேற்படி (ii) குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு எதிராக இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (v) மேற்படி (iii) மற்றும் (iv) இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- (vi) இலங்கை மின்சார சபையின் உள்ளக கணக்காய்வு செயற்பாட்டை பலப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்; அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

935/ '16

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— ( 1 )

- (அ) (i) 2005ஆம் ஆண்டு முதல் இற்றைவரை ஒவ்வொரு வருடத்திலும் அணுசக்தியின் பாதகமற்ற உள்ளீடுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக அரசாங்கம் முதலீடு செய்துள்ள நிதித்தொகை வெவ்வேறாக யாது என்பதையும்;
- (ii) சுற்றாடல், கைத்தொழில், சுகாதாரம் மற்றும் கமத்தொழில் ஆகிய விடயங்கள் தொடர்பாக, இலங்கையினுள் அணுசக்தியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமையை அறிவாரா என்பதையும்;
- (iii) அணுசக்தி தொடர்பிலான பாதகமற்ற உள்ளீடுகள் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக அரசாங்கம் எதிர்காலத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கும் பணத்தொகை யாது என்பதையும்;
- (iv) தற்போது இலங்கையினுள் அணுசக்தி பயன்படுத்தப்படும் துறைகள் யாவை என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

939/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்கேற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கை யாது;
- (ii) மேற்படி விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்கேற்ற உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாது;
- (iii) மேற்படி உத்தியோகத்தர் ஒவ்வொருவரதும் பெயர் மற்றும் விழாவில் கலந்துகொண்டமைக்கான காரணம் வெவ்வேறாக யாது;
- (iv) மேற்குறிப்பிட்ட உத்தியோகத்தர்களுக்காக செலவிடப்பட்ட மொத்த நிதித் தொகை யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

(5)

## 2016 நவம்பர் 19, சனிக்கிழமை

### வாய்மூல விடைக்கான வினாக்கள்

945/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015.12.09 ஆந் திகதி தொடக்கம் 2016.09.30 ஆந் திகதி வரையான காலப்பகுதிக்குள் நியமிக்கப்பட்ட தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், பிரதித் தூதுவர்கள், பிரதி உயர் ஸ்தானிகர்கள் மற்றும் அந்த மட்டத்தைச் சேர்ந்த வேறு பதவிகளை வகிக்கின்ற வெளிநாட்டுச் சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிநாட்டுச் சேவையைச் சாராத உத்தியோகத்தர்கள் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;
- (ii) 2016.09.30 ஆந் திகதியளவில் மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்ட பதவிகளை வகிக்கின்ற வெளிநாட்டுச் சேவையை சாராத உத்தியோகத்தர்களின் பெயர்கள், தொழில்சார் தகைமைகள், அதிகபட்ச கல்வித் தகைமைகள் மற்றும் தற்போது வகிக்கின்ற பதவிகள் வெவ்வேறாக யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

## 2016 நவம்பர் 21, திங்கட்கிழமை

### வாய்மூல விடைக்கான வினாக்கள்

901/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) நீதிமன்ற பதிவாளர் II ஆம் தரப் பதவி, நிறைவேற்று மட்டத்திலான பதவியாகக் கருதப்படுகின்றதா;
- (ii) நீதிமன்ற பதிவாளர் III ஆம் தரத்திற்கான ஆட்சேர்ப்பின்போது நிறைவு செய்திருக்க வேண்டிய தகைமைகள் யாவை;
- (iii) முகாமைத்துவ உதவியாளர், சுருக்கெழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் போன்ற சமாந்தர தரங்களிலிருந்து நீதிமன்ற பதிவாளர் II ஆம் தரப் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனரா;
- (iv) நீதிமன்ற பதிவாளர் III ஆம் தர உத்தியோகத்தர்கள் சுமார் 200 பேர் II ஆம் தர பதவிக்காக விண்ணப்பித்திருக்கையில், அதனைப் பொருட்படுத்தாது மேலே iii இல் குறிப்பிடப்பட்ட பிரிவினரை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதன் மூலம் இவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது அல்லவா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

927/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) “சுற்றிம் செட் 1” செய்மதி விண்ணுக்குச் செலுத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) அதற்காக இணைந்து செயற்பட்ட சீனாவின் மற்றும் இலங்கையின் கம்பனிகள் யாவை என்பதையும்;
- (iii) அதற்கான ஒவ்வொரு தரப்பினதும் முதலீட்டாளர்கள் யாரென்பதையும்;
- (iv) இலங்கை அரசாங்கம் மேற்படி செய்மதி தொடர்பில் கொண்டுள்ள உரிமை யாதென்பதையும்;
- (v) அதன் தொழில்நுட்பச் செயற்பாட்டுக்கு பங்களிப்புச் செய்த இலங்கை விஞ்ஞானிகள் அல்லது வல்லுநர்கள் யாவர் என்பதையும்;
- (vi) இவர்களின் கல்வித் தகைமைகள் மற்றும் தொழில்சார் அனுபவங்கள் ஒவ்வொரு ஆளின்படி தனித்தனியாக யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) (i) கண்டி பல்லேகலையில் செய்மதி கட்டுப்பாட்டு நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அதற்கென முதலீடு செய்யும் நிறுவனம் யாதென்பதையும்;
- (iii) அதற்கென முதலீடு செய்யப்படும் தொகை யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

931/ '16

கௌரவ சந்திம கமகே,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை மின்சார சபை, தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்கையில், கேள்விப்பத்திர நடைமுறையைப் பின்பற்ற வேண்டுமென மின்சார சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து அறிவாரா;
- (ii) இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மின்சார கொள்வனவுகளின்போது கேள்விப்பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா;
- (iii) ஆமெனில், அச்சந்தர்ப்பங்கள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

(7)

## 2016 நவம்பர் 22, செவ்வாய்க்கிழமை

### வாய்மூல விடைக்கான வினாக்கள்

905/ '16

கௌரவ சனில் ஹந்துன்னெத்தி,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2005 ஆம் ஆண்டில் பதிவாளர் நாயகத் திணைக்களத்திற்கு iii ஆம் வகுப்பையும் II ஆம் வகுப்பையும் சேர்ந்த 350 ஊழியர்கள் கொண்டதொரு குழுவும் பின்னர் 180 பேரைக் கொண்டதொரு குழுவும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதா என்பதையும்;
- (ii) 2005 ஆம் ஆண்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 350 உத்தியோகத்தர்களை MN 05 சம்பளத் திட்டத்திற்கு உள்வாங்குமாறு முன்னாள் பதிவாளர் நாயகம் விதப்புரை செய்துள்ளாரா என்பதையும்;
- (iii) ஆமெனில், 6/2006 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றிக்கைக்கேற்ப MN 05 சம்பளத் திட்டத்திற்கு உள்வாங்காமைக்கான காரணம் யாதென்பதையும்;
- (iv) இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

932/ '16

கௌரவ சந்திம கமகே,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மின்சார உற்பத்திக்கு அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பான கருத்திட்டத்தின் முன்னேற்றம் யாது;
- (ii) இந்தியாவில் அமைந்துள்ள இலங்கைக்கு அண்மித்த அணுசக்தி நிலையங்களின் செயற்பாட்டை அவதானிப்பதற்கான இயலுமை இலங்கைக்கு உள்ளதா;
- (iii) மேற்படி அணுசக்தி நிலையங்களின் செயற்பாட்டை அவதானிக்க முடியாவிடின், அதற்கான காரணம் யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

936/ '16

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் மின் சக்தியில் இயங்கும் புகையிரதப் பாவனை குறித்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிக்கமைய இந்த நடவடிக்கைகள் நிறைவேற்றப்படுவது எப்போது;
- (ii) மின் சக்தியின் மூலம் புகையிரதத்தை இயக்குவிக்கும் கருத்திட்டத்தின் திட்டமிடல் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா;
- (iii) ஆமெனில், மேற்படி கருத்திட்டத்தின் முன்னேற்றம் யாது;

( 8 )

- (iv) இக்கருத்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக முதலீடு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ள பணத்தொகை யாது;
- (v) மேற்படி பணத்தொகையை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கும் முறையியல் யாது;
- (vi) மேற்படி கருத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கும் திகதி யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

940/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில்,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2015 சனவரி 09 ஆம் திகதி தொடக்கம் 2016 ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையிலான காலத்தினுள் இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய அமெரிக்காவின் அரசாங்க உத்தியோகத்தர்களின் பெயர்கள், சமூகமளித்த திகதிகள், சமூகமளித்தமைக்கான காரணங்கள் தனித் தனியே யாவை என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

947/ '16

கௌரவ ஈ. ரஞ்ஜித் த சாய்சா,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கொடகவெல பிரதேச செயலாளர் பிரிவில், பலவின்க கிழக்கு கிராம அலுவலர் பிரிவில், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடமிரு உரித்தான பண்டார ஹென்யாய எனும் பெயரிலான காணியொன்று உள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி காணியின் மொத்த நிலப்பரப்பு யாது என்பதையும்;
- (iii) தற்போது மேற்படி காணி ஒரு தரிசு நிலமா அல்லது பயிர்செய்கைகளுடன் கூடிய காணியா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி காணியின் ஒரு பகுதி ஆணைக்குழுவினால் எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றுக்காக வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அதற்கு அமைச்சரின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள அடிப்படை யாது என்பதையும்;
- (iv) காணியைப் பெற்றுக் கொண்டுள்ள ஆளின் பெயர் மற்றும் முகவரி யாது என்பதையும்;
- (v) மேற்படி காணிக்கு வழங்கப்பட்டுள்ள பணத்தொகை யாது என்பதையும்;
- (vi) வழங்கப்பட்டுள்ள காணித்துண்டின் அளவு யாது என்பதையும்;
- (vii) இவ்வாறு அரசுக்கு உரித்தான பெறுமதிமிக்க காணிகளை விற்பனை செய்தல் அல்லது குத்தகைக்கு வழங்குதல் அரசின் கொள்கையா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?



**2016 நவம்பர் 23, புதன்கிழமை**  
**வாய்மூல விடைக்கான வினாக்கள்**

142/ '15

கௌரவ புத்திக பத்திரண,— அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) (i) 2014 ஆம் நிதியாண்டில் நட்டமடைந்த அரச நிறுவனங்களின் எண்ணிக்கை யாவை என்பதையும்;
- (ii) அந்த நிறுவனங்கள் அடைந்த நட்டம் தனித்தனியாக யாதென்பதையும்;
- (iii) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் பிற அரச நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய பணத்தொகை தனித்தனியாக யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) நட்டத்தை ஈடுசெய்வதற்காக மேற்படி நிறுவனங்களுக்கு பொதுத் திறைசேரி மூலம் வழங்கப்பட்ட பணத்தொகை ஒவ்வொரு நிறுவன ரீதியாக தனித்தனியாக யாதென்பதையும்;
- (ii) மேற்படி நட்டத்துக்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், அக்காரணங்கள் ஒவ்வொரு நிறுவன ரீதியாக தனித்தனியாக யாதென்பதையும்;
- (iv) மேற்படி நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (v) ஆமெனில், அது எவ்வாறு என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

672/ '16

கௌரவ பிமல் ரத்னாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) சனாதிபதி, பிரதம அமைச்சர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சனாதிபதிகள் ஆகியோருக்கென ஒதுக்கப்பட்டுள்ள, கொழும்பு நகரில் அமைந்துள்ள மொத்த உத்தியோகபூர்வ இல்லங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி உத்தியோகபூர்வ இல்லங்களை தற்போது உபயோகிப்பவர்களின் பெயர் பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iii) மேற்படி உத்தியோகபூர்வ இல்லங்களை ஒதுக்குவதற்காக பின்பற்றப்படும் ஒழுங்குவிதிகள் குறிப்பிடப்பட்டுள்ள சுற்றறிக்கை அல்லது ஆவணமொன்று உள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனின், அதனை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (v) ஒழுங்குவிதிகள் அடங்கிய ஆவணமொன்று இல்லாவிடின், உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒதுக்கப்படும் நடைமுறை என்னவென்பதையும்;
- (vi) உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒதுக்கப்படும் ஒழுங்குவிதிகள் அல்லது நடைமுறைக்கு அமைவாக தகைமைகளை பூர்த்தி செய்யாது இல்லங்களில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

907/ '16

கௌரவ சனில் ஹன்துன்னெத்தி,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் காணப்படும் 'தே சக்தி' தேயிலைத் தொழிற்சாலைகளில் தற்போது மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (ii) அவ்வாறு மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள் யாவையென்பதையும்;
- (iii) மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் சேவையாற்றிய ஊழியர்கள் தொழில்களை இழப்பார்களா என்பதையும்;
- (iv) மேற்படி (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஊழியர்களுக்கும் தற்போது இயங்கி வருகின்ற தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுதல் உரியவாறு இடம்பெறுகின்றதா என்பதையும்;
- (v) தற்போது இயங்கிவருகின்ற தொழிற்சாலைகளுக்கு கொழுந்துகளைப் பெற்றுக்கொடுக்கும் வழங்குனர்களுக்கு, கொழுந்து வழங்கப்படுவதற்காக உரியவாறு பணம் செலுத்தப்படுகின்றதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

933/ '16

கௌரவ சந்திம கமகே,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 - 2025 ஆண்டுக்கான இலங்கையின் சக்தி அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைவாக, 2025 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சக்தித் துறையில் "கரியமில் தடப் பதிவை" 5% ஆல் குறைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) மேற்படி இலக்கை அடைவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (iii) 2015 இல் பாரிஸ் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளுடன் மேற்கூறப்பட்ட இலக்குகள் பொருந்துகின்றனவா என்பதையும்;
- (iv) இன்றேல், இலங்கையின் சக்தித் துறையில் "கரியமில் தடப் பதிவுடன்" இணைந்த கொள்கைகளை சர்வதேச தரங்களுக்கு இணங்குகின்றவாறு திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

937/ '16

கௌரவ (பேராசியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) புகையற்ற விறகு அடுப்பு பாவனையை பிரபல்யப்படுத்துவதற்கு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (ii) இதற்கென இற்றைவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடு எவ்வளவென்பதையும்;
- (iii) மக்களுக்கு வர்த்தக அடிப்படையில் எரிபொருள் விறகு பெற்றுக்கொடுப்பதை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (iv) எரிபொருளுக்கான தாவரச் செய்கை கருத்திட்டத்தின் கீழ், தாவரங்கள் பயிரிடப்பட்டுள்ள நிலப் பரப்பளவு எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

941/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில்,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2008 ஆம் ஆண்டு முதல் 2016 வரை மொரகஹகந்த பலநோக்குக் கருத்திட்டத்திற்கு வருடாந்தம் அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதித் தொகை, வருடாந்த ரீதியாக தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

948/ '16

கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரசன்,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மகாவலி அபிவிருத்திக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் தலாவ, தம்புத்தேகம், கல்னேவ மற்றும் இப்பலோகம் ஆகிய பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசங்களில் மயானங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்புகள் படிப்படியாக குறைவடைந்ததென்பதையும்;
- (ii) அதற்கான தீர்வாக அப்பிரதேசங்களுக்காக தகனக்கூடமொன்றை அமைத்துத்தருமாறு மக்கள் நீண்டகாலமாக தங்களின் அமைச்சிடம் கோரிக்கை விடுத்தனரென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) மேலே குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, 2014 ஆம் ஆண்டுக்காக கலாவெவ தொகுதியின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளிலிருந்து எப்பாவல மயானத்தில் தகனக்கூடமொன்றை நிர்மாணித்தல் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது;
- (ii) தகனக்கூடத்தை நிர்மாணிக்க ஒதுக்கப்பட்ட பணத்தொகை யாது;
- (iii) அதன் நிர்மாணிப்பு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது ஏன்;
- (iv) அதன் நிர்மாணிப்புகளை நிறைவுசெய்து மக்களின் பாவனைக்கு ஒப்படைக்கும் திகதி யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

## 2016 நவம்பர் 24, வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள்

384/ '15

கௌரவ புத்திக பத்திரண,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) இலங்கை மின்சார சபைக்குத் தேவையான மின்மாற்றிகளைப் பெற்றுக் கொள்ளும்போது கேள்விப்பத்திரங்கள் கோரப்படுகின்றனவா என்பதையும்;
- (ii) ஆமெனில், கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டபோது முன்வந்த நிறுவனங்கள் ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக யாவையென்பதையும்;
- (iii) மேற்படி நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விப்பத்திரங்களின் பெறுமதி தனித்தனியாக யாதென்பதையும்;
- (iv) மேற்படி நிறுவனங்களில் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக யாவையென்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?

- (ஆ) (i) தற்போது இலங்கை மின்சார சபைக்கு மின்மாற்றிகளை வழங்கும் நிறுவனம் யாதென்பதையும்;
- (ii) அந்த நிறுவனத்தின் உரிமையாளர்/ உரிமையாளர்கள் மற்றும்/ அல்லது பணிப்பாளர் சபையினர் யாவர் என்பதையும்;
- (iii) இவர்கள் இலங்கை மின்சார சபையில் வகிக்கின்ற பதவிகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) மின்மாற்றிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் கேள்விப்பட்டிரம் கோரப்படவுள்ள திகதி யாதென்பதையும்;
- (ii) அதன்போது ஏனைய கேள்விப்பட்டிரதாரர்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

675/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க, — கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு, — (2)

- (அ) (i) கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் தற்போது இனங்காணப்பட்டுள்ள தொல்பொருளியல் பெறுமதிமிக்க இடங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (ii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு ஏற்ப தனித்தனியே யாவை என்பதையும்;
- (iii) மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் தற்போது தொல்பொருளியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை யாது; அவ்விடங்கள் யாவை என்பதையும்;
- (iv) பாதுகாக்கும் நடவடிக்கைகள் இதுவரை ஆரம்பிக்கப்படாத காரணம் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள தொல்பொருளியல் பெறுமதிமிக்க இடங்கள் யாவை என்பதையும்;
- (v) மேலே (iv) இல் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்க நிறுவனங்களினால் தயார் செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் யாவை என்பதையும்;
- (vi) அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை யாது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

909/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, — கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு, — (1)

- (அ) (i) தென் மாகாணக் கல்விப் பணிப்பாளரால் மாத்தறை, திக்வெல்ல வடக்கு மகா வித்தியாலயம் “அண்மையிலுள்ள பாடசாலை - சிறந்த பாடசாலை” நிகழ்ச்சித்திட்டத்திற்காக பெயர்குறிக்கப்பட்டதென்பதை அறிவாரா;
- (ii) மேற்படி முன்மொழியப்பட்ட பாடசாலை நிராகரிக்கப்பட்டு பிறிதொரு பாடசாலை கருத்திட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதா;
- (iii) ஆமெனில், அது ஏன்;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

912/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இரத்தினபுரி, கொல்லொன்ன, பொரலுவாகே ஐன கிராம அலுவலர் பிரிவின் ஹேயிஸ் தோட்டத்திலிருந்து காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கப்பட்ட காணிகளிலிருந்து 405 ஹெக்டெயர் இரத்துச் செய்யப்பட்டு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் மீண்டும் சவீகரிக்கப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
- (ii) கொன்கலகந்தையில் அமைந்துள்ள 11 தொடர்பாடல் கோபுரங்களிலிருந்து காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்ற வரி வருமானம் 1996 ஆம் ஆண்டிலிருந்து வரையறுக்கப்பட்ட மத்துரட்ட பெருந்தோட்டக் கம்பனியால் பெறப்படுகின்றதென்பதை அறிவாரா;
- (iii) 1972 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க காணி மறுசீரமைப்பு சட்டத்தின் பிரகாரம் உப குத்தகை வழங்கப்படுதல் முற்றாகவே தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் வரையறுக்கப்பட்ட மத்துரட்ட பெருந்தோட்டக் கம்பனியால் உப குத்தகை உடன்படிக்கையின் மூலமாக 11 கோபுரங்களை அமைக்க தொடர்பாடல் கம்பனிகளுக்கு எவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது;
- (iv) இந்த மோசடிச் செயல் தொடர்பில் சம்பந்தப்பட்ட தோட்டக் கம்பனிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு மேற்படி வருமானத்தை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பாரா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

938/ '16

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இந்திய - இலங்கை சமுத்திர மின் கம்பிக் கருத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள உத்தேசித்துள்ள நோக்கங்கள் யாவை என்பதையும்;
- (ii) மேற்படி கருத்திட்டத்தை 2020 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்கான ஆற்றல் உள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மேற்படி கருத்திட்டத்திற்கு,

- (i) மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த நிதித் தொகை யாது என்பதையும்;
- (ii) இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கப்படும் செலவு யாது என்பதையும்;
- (iii) இந்திய அரசாங்கத்தினால் நிதி முதலீடு செய்யப்படுமாயின், குறித்த தொகை யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

942/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2012 இல் நகர அபிவிருத்திக்காக டொலர் 250 மில்லியன் நிதி உலக வங்கியினால் அங்கீகரிக்கப்பட்டதென்பதையும்;
- (ii) இக்கடன் தொகையை பயன்படுத்தி கொழும்பு நகர வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துவதற்கு இரண்டு சுரங்க வழி கால்வாய்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டதென்பதையும்;
- (iii) இக்கடன் தொகையை பயன்படுத்தி கொழும்பு நகர வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துவதற்கு நாகலகம் வீதி தொடக்கம் களனி கங்கைக்கு நீரை பாய்ச்சுவதற்காக பம்பி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டதென்பதையும்;
- (iv) இதற்காக கேள்வி பத்திரங்களை கோருவதற்கு அனைத்தும் தயார் செய்யப்பட்டிருந்ததென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) இக்கருத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;
- (ii) இக்கருத்திட்டம் நிறுத்தப்பட்டிருப்பின், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
- (iii) எதிர்காலத்தில் கொழும்பு நகரத்தை வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

949/ '16

கௌரவ இந்திக்க அநுருத்த ஹேரத்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) கம்பஹா மாவட்டத்திலுள்ள முழுமையாகக் கமத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) கம்பஹா மாவட்டத்தில் நெற்பயிர்ச்செய்கை செய்யப்படும் வயல் காணிகளின் பரப்பளவு யாது;
- (ii) அவற்றில் இவ்வருடத்தில் பயிர்ச்செய்கை செய்யப்படாத காணிகளின் பரப்பளவு யாது;
- (iii) நெற்பயிர்ச்செய்கை செய்யப்படாத காணிகளில் பயிர்ச்செய்கை செய்யப்படாமையான காரணங்கள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) கம்பஹா மாவட்டத்தில் நெல் அல்லாத வேறு பயிர்கள் செய்கை பண்ணப்பட்டுள்ள காணிகளின் பரப்பளவு யாது;

- (ii) அவ்வாறு பயிர்ச்செய்கை செய்யப்பட்டுள்ள பயிர்கள் யாவை;

என்பதை அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஈ) (i) கம்பஹா மாவட்டத்தில் கமத்தொழில் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் அணைக்கட்டுக்களின் எண்ணிக்கை எவ்வளவு;

- (ii) தற்போது மேலே (i) இல் குறிப்பிடப்பட்ட அணைகளில் செயலிழந்துள்ள அணைக்கட்டுக்களின் எண்ணிக்கை எவ்வளவு;

- (iii) மாவட்டத்திலுள்ள கால்வாய்களின் எண்ணிக்கை எவ்வளவு;

- (iv) அவற்றில் இவ்வருடத்தில் திருத்தப்பட்டுள்ள எண்ணிக்கை எவ்வளவு;

- (v) மாவட்டத்திலுள்ள அணைக்கட்டுக்களையும் கால்வாய்களையும் சுத்திகரிப்பதற்காக 2016 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

- (உ) இன்றேல், ஏன்?

**எழுத்துமூல விடைக்கான வினாக்கள்**

**(2016 நவம்பர் 24, வியாழக்கிழமை)**

926/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) எஸ். டி. எஸ். சகராஜ மற்றும் எம். ஏ. எஸ். குமார ஆகியோர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் முகாமைத்துவ உதவியாளர்களாக பணியாற்றுகின்றனரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) ஆமெனில்,

(i) இவர்களின் சேவை நிலையங்கள்;

(ii) இவர்களின் கல்வித் தகைமைகள்;

(iii) இவர்கள் சேவையிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட திகதிகள்;

(iv) மேலதிகநேரக் கொடுப்பனவுகளுடன் 2016 சனவரியிலிருந்து இன்றுவரை பெற்றுக்கொண்டுள்ள மொத்தச் சம்பளம்;

ஒவ்வொரு ஆளின்படி தனித்தனியாக யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

---

**2016 நவம்பர் 25, வெள்ளிக்கிழமை**

**வாய்மூல விடைக்கான வினாக்கள்**

387/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)

(அ) (i) 2015 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்துக்கு தேகப்பயிற்சிகளுக்குத் தேவையான கன்வஸ் பாதணிகளை கொள்வனவு செய்வதற்கு கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்ட சந்தர்ப்பத்தில் அதற்காக கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்திருந்த நிறுவனங்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி நிறுவனங்கள் சமர்ப்பித்திருந்த கேள்விப்பத்திரங்களின் பெறுமதிகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

(iii) கேள்விப்பத்திரத்தை பெற்றுக் கொண்ட நிறுவனம் யாதென்பதையும்;

(iv) மேற்படி நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

- (ஆ) (i) 2015 ஆம் ஆண்டில் மேற்படி பாதணி கொள்வனவுடன் தொடர்புடைய, பாதுகாப்பு அமைச்சின் கேள்விப்பத்திர சபையில் இருந்த உத்தியோகத்தர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் யாவை என்பதையும்;
- (ii) மேற்படி உத்தியோகத்தர்கள் கேள்விப்பத்திர சபையில் எவ்வளவு காலமாக பணியாற்றுகின்றார்கள் என்பதையும்;
- (iii) 2015 ஆண்டில் மேற்படி பாதணி கொள்வனவுடன் தொடர்புடைய, இராணுவத்தின் கேள்விப்பத்திர சபையில் இருந்த உத்தியோகத்தர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் யாவை என்பதையும்;
- (iv) மேற்படி உத்தியோகத்தர்கள் கேள்விப்பத்திர சபையில் எவ்வளவு காலமாக பணியாற்றுகின்றார்கள் என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) பாதுகாப்பு அமைச்சின் மற்றும் இராணுவத்தின் கேள்விப்பத்திர சபைகளில் தொடர்ச்சியாக பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது எத்திகதியில் என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

464/ ' 16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— ( 4 )

- (அ) (i) 2016 சனவரி 01 திகதியில் உள்ளவாறு சனாதிபதியினால் அவரது பணியாட் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள சகல ஆலோசகர்கள், செயலாளர்கள், ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள், பிரத்தியேக உதவியாளர்கள் மற்றும் வேறு இவ்வாறான உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி (i) இற்கு அமைவாக மொத்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் பெயர்கள் மற்றும் ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் வழங்கப்படும் சம்பளம், கொடுப்பனவுகள், பணியாட்டொகுதி மற்றும் ஏனைய வசதிகள் தனித்தனியே யாவை என்பதையும்;
- (iv) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகள் தனித்தனியே யாவை என்பதையும்;
- அவர் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?



805/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— நீர்ப்பாசன, நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அண்ணளவாக 6000 ஏக்கர் நிலப்பரப்பை வளமுட்டுகின்ற பொல்பித்திகம, ஹக்வட்டுளாவ நீர்த்தேக்கத்திற்கு நீரை கொண்டுவரும், வயம்ப கால்வாய் நீர்ப்பாசன திட்டம் என்ற பெயரில் திட்டமொன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) மேற்படி திட்டத்திலிருந்து வளமுட்டப்படும் ஏனைய பிரதேசங்கள் கால்வாய்கள் மற்றும் குளங்கள் அடங்கிய வரைபடத்துடன் திட்டவரைவை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iii) இதற்கு மதிப்பிடப்பட்டுள்ள மற்றும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- (iv) மேற்படி கருத்திட்ட ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டுள்ள நிறுவனம் யாதென்பதையும்;
- (v) இக்கருத்திட்டம் ஆரம்பிக்கப்படும் மற்றும் முடிவுறுத்தப்படும் திகதிகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

950/ '16

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) திவுலப்பிட்டிய தொகுதியில் பருகுவதற்கான குழாய்நீர் வழங்கப்பட வேண்டிய குடும்பங்களின் எண்ணிக்கை பற்றி மதிப்பாய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
- (ii) தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நீர் வழங்கல் கருத்திட்டங்களிலிருந்து குழாய் நீர் வழங்கப்படுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை யாது;
- (iii) அது மொத்த தேவையின் சதவீதமென்ற வகையில் எவ்வளவு;
- (iv) புதிய நீர் இணைப்புகளுக்காக விண்ணப்பித்துள்ள நுகர்வோரின் எண்ணிக்கை யாது;
- (v) நிலவுகின்ற நீர் வழங்கல் கருத்திட்டத்திலிருந்து மேற்படி எண்ணிக்கையில் எத்தனை பேருக்கு நீர் வழங்க முடியும்;
- (vi) நிலவுகின்ற கருத்திட்டத்தின் கொள்ளளவு புதிய இணைப்புகளை வழங்க போதுமானதா;
- (vii) இன்றேல், கொள்ளளவை விருத்திசெய்வதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா;
- (viii) ஆமெனில், அது யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) தொகுதியில் நடைமுறையிலுள்ள சமுதாய நீர் வழங்கல் கருத்திட்டங்களின் எண்ணிக்கை யாது;
- (ii) அதன் மூலமாக குடி நீர் வழங்கப்படுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை யாது;
- (iii) சமுதாய நீர் வழங்கல் கருத்திட்டங்களை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா;
- (iv) ஆமெனில், அது யாது;
- என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) திவுலப்பிட்டிய நீர் வழங்கல் கருத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் யாது;
- (ii) கருத்திட்டத்திற்காக செலவாகின்ற பணத்தொகை யாது;
- (iii) அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதா;
- (iv) நீர் வழங்கத் திட்டமிட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாது;
- (v) கருத்திட்டம் ஆரம்பிக்கப்படும் திகதி யாது;
- என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

978/ '16

கௌரவ அநுர திசாநாயக்க,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வரையறுக்கப்பட்ட மாகம்புர துறைமுக முகாமைத்துவ தனியார் கம்பனியின் கீழ் (MPMC) கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்ற எண்ணெய்த் தாங்கிகளின் எண்ணிக்கை யாது;
- (ii) தாங்கியொன்றின் கொள்ளளவு மற்றும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் வகைக்கிணங்க வெவ்வேறாக யாது;
- (iii) 2014 யூலை மாதத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விவரக்கூற்றுக்களுடன் பொருந்தாமையினால் நிராகரிக்கப்பட்ட MGO வகையைச் சேர்ந்த 7400 மெட்ரிக் தொன் எரிபொருளை மேற்படி கம்பனி கொள்வனவு செய்துள்ளதா;
- (iv) மேற்படி எரிபொருள் மெட்ரிக் தொன் ஒன்றுக்கான விலை யாது;
- (v) கூட்டுத்தாபனத்தினால் நிராகரிக்கப்பட்ட இந்த எரிபொருளை கொள்வனவு செய்ய கம்பனிக்கு அங்கீகாரம் வழங்கியவர்கள் யாவர்;
- (vi) 2014 திசம்பர், 2015 சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இந்த எரிபொருள் மெட்ரிக் தொன் ஒன்றுக்கான விற்பனை விலைகள் வெவ்வேறாக யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சர்வதேச சந்தையின் விலைத் தளம்பலை பொருட்படுத்தாமல் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தியமையால் கம்பனிக்கு நேர்ந்துள்ள நட்டம் வெவ்வேறாக எவ்வளவு;
- (ii) இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை;
- என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) 2014.12.03 ஆந் திகதி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பொது முகாமையாளரின் (Bunkering) மாதாந்த சம்பளம், செயற்பொறுப்பு மற்றும் சனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்படி சட்டவிரோதமான நியமனத்தை வழங்கியமைக்கான காரணம் யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

980/ '16

கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) இலங்கை மின்சார சபையினால் சாம்பூரில் நிலக்கரி அனல் மின்வலு நிலையமொன்றை அமைக்க எதிர்பார்க்கப்படுகின்றதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) மின்வலு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கான காரணங்கள் யாவை;
- (ii) இதற்காக செலவிட எதிர்பார்க்கப்படும் மொத்தத் தொகை எவ்வளவு;
- (iii) இதன் மூலம் உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் மின்சாரத்தின் மெகாவொட் அளவு எவ்வளவு;
- (iv) மின்வலு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படும் ஆண்டு யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

985/ '16

கௌரவ நளின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015.12.31 ஆம் திகதியில் இலங்கையின் மின் உற்பத்திக் கொள்ளளவு யாதென்பதையும்;
- (ii) புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் மூலம் பிறப்பாக்கம் செய்யப்படுகின்ற மின்சாரமானது மொத்த மின் பிறப்பாக்கக் கொள்ளளவின் விகிதாசாரமாக எவ்வளவென்பதையும்;
- (iii) உலகில் மின் உற்பத்திக்காக புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களைப் பயன்படுத்துகின்ற நாடுகளுக்கு மத்தியில் இலங்கை பெற்றுள்ள இடம் யாதென்பதையும்;
- (iv) சூரிய சக்தி, காற்றுச் சக்தி மற்றும் உயிர்த்தொகுதிச் சக்தி ஆகிய மூலங்களைத் தழுவியதாக மின் பிறப்பாக்கம் செய்யப்படுவதற்காக இலங்கை அரசாங்கம் அல்லது அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களால் கடந்த 10 வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடு எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) காற்றுச் சக்தி, சூரிய சக்தி மற்றும் உயிர்த்தொகுதிச் சக்தியைத் தழுவியதாக மின் பிறப்பாக்கம் செய்யப்படுதல் தொடர்பான துறைகளுக்குரியதாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறைவடைவதற்கான காரணம் யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

**2016 நவம்பர் 26, சனிக்கிழமை**  
**வாய்மூல விடைக்கான வினாக்கள்**

465/'16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டினுள் சனாதிபதி அவர்கள் கலந்துகொண்ட வெளிநாட்டு பயணங்கள் யாவை என்பதையும்;
- (ii) மேற்படி ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்திலும் கலந்துகொண்டவர்களின் பெயர், பதவி மற்றும் இந்நபர்களுக்காக அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்களினால் ஏற்கப்பட்ட செலவுகள் தனித்தனியே யாவை என்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

583/'16

கௌரவ புத்திக பத்திரண,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2008.01.09 ஆம் திகதி முதல் 2008.04.09 ஆம் திகதி வரை நடைபெற்ற உணவு மற்றும் ஒளடத பரிசோதகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான மூன்றுமாத கால பயிற்சிப் பாடநெறியின் செய்முறைப் பரீட்சையின் விடைத் தாள்களைப் பரிசோதித்தல் பென்சில்களை பயன்படுத்தி நடாத்தப்பட்டுள்ளதென்பதையும்;
- (ii) புள்ளிகள் பலமுறை அழிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளதென்பதையும்;
- (iii) இது சம்பந்தமாக முறையானதொரு விசாரணையை மேற்கொள்ளுமாறு பொதுசன சுகாதார பரிசோதகர்களின் சங்கம் வேண்டுகோள் விடுத்ததென்பதையும்;
- (iv) இதன்படி விசாரணையொன்று நடாத்தப்பட்டதென்பதையும்; அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேற்படி விசாரணை அறிக்கை இற்றைவரை சமர்ப்பிக்கப்படாமக்கான காரணங்கள் யாவைன்பதையும்;
- (ii) மேற்படி விசாரணை அறிக்கையை தயாரித்த உத்தியோகத்தர் யாரென்பதையும்;
- (iii) இவர் தற்போது சேவையிலிருந்து அகற்றப்பட்டுள்ளாரா என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) அநீதிக்குள்ளாகிய உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் யாதென்பதையும்;
- (ii) இந்த ஊழலுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், அந்நடவடிக்கை யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

806/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வனசீவராசிகள் வலயத்திற்கு உட்பட்ட கஹல்ல, பல்லகெலேவிலுள்ள சுற்றாடல் ரீதியான பெறுமதி யாதென்பதையும்;
- (ii) இதற்குரிய நிலப்பரப்பு மற்றும் இங்கு குடியிருப்புகளாகவுள்ள நிலப்பரப்பு தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- (iii) இங்கு இயற்கைக் காடுகளைத் தவிர, தேக்கு மற்றும் ஏனைய தாவரங்கள் உள்ள நிலப்பரப்பு தனித்தனியே எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) (i) தற்சமயம் கஹல்ல பல்லகெலே ஒதுக்குப் பிரதேசத்தினுள் உள்ள யானைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) 20 ஆண்டு காலத்தினுள் வேறு பிரதேசங்களிலிருந்து மேற்படி நிலப்பரப்புக்கு விடுவிக்கப்பட்ட யானைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) தற்சமயம் யானை வேலிக்கு வெளிப்புறத்தில், ஹக்வட்டுனாவ குளத்தை அண்மித்த பகுதியில் உள்ள யானைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iv) யானைகளுக்கான மின்சார வேலியின் ஒருபகுதியை அகற்றிவிட்டு ஹக்வட்டுனாவ நீர்த்தேக்கம் வரை யானைகள் பிரவேசப் பாதை ஒன்று அமைக்கப்படுகின்றதா என்பதையும்;
- (v) ஆமெனின், இதன் உள்ளமைப்பையும் வரைபடத்தையும் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (vi) இன்றேல், ஏன் என்பதையும்;
- (vii) மேற்படி உத்தேச யானைப் பிரவேசப் பாதைக்கு பலத்த மக்கள் எதிர்ப்பு தோன்றியுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (viii) மேற்படி மக்கள் எதிர்ப்பை கருத்திற்கொள்ளாது யானைப் பிரவேசப் பாதையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

872/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) ஊவா மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் அப்பதவியை ஏற்ற பின்னர் பதுளை மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்கு ஒதுக்கிய மற்றும் செலவிட்டுள்ள பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி காலப்பகுதியில் பதுளை மாவட்டத்தில் புதிதாக பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) மேற்படி காலப்பகுதியில் பதுளை மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iv) ஊவா மாகாண சபையின் கல்விச் செலவுகள் மற்றும் அபிவிருத்திச் செலவுகள் தொடர்பாக நிரல் அமைச்சினால் உரிய பின்ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;

(v) இன்றேல், ஏன் என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

951/ '16

கௌரவ இந்திக்க அருருத்த ஹேரத்,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) திவுலபிட்டிய தொகுதியில் உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளின் பரப்பளவு எவ்வளவு;
- (ii) மேற்படி ஒவ்வொரு காணியும் சொந்தமாயுள்ள நிறுவனம் வெவ்வேறாக யாது;
- (iii) முதலீட்டு நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளின் பரப்பளவு எவ்வளவு;
- (iv) குடியிருப்பதற்காக குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள அல்லது கையளிக்கப்பட்டுள்ள காணிகளின் பரப்பளவு எவ்வளவு;
- (v) எதிர்காலத்தில் குத்தகைக்கு வழங்குவதற்கு அல்லது கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள காணிகளின் பரப்பளவு எவ்வளவு;
- (vi) குறை உபயோக காணிகளிருப்பின், அவற்றை முழுமையாக உபயோகிப்பதற்கான வேலைத்திட்டமொன்று அமைச்சுக்கு உள்ளதா;
- (vii) ஆமெனில், அவ்வேலைத்திட்டம் யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

979/ '16

கௌரவ அனூர திசாநாயக்க,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2009 ஆம் ஆண்டு மே மாதம் வடக்கு கிழக்கில் யுத்த நிலைமை முடிவுற்றதன் பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட எல்.ஈ.ஈ.ஈ. அங்கத்தவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (ii) கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த எல்.ஈ.ஈ.ஈ. அங்கத்தவர்களில் தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ள எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iii) தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்.ஈ.ஈ.ஈ. தடுப்புக் கைதிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iv) அவர்கள் ரிமாண்ட் சிறைக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள காலப்பகுதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) ஒரு வருடத்திற்கும் மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த ரிமாண்ட் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (ii) மேற்படி ஆ (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் எண்ணிக்கை, ரிமாண்டில் உள்ள காலப் பகுதியின் பிரகாரம் தனித்தனியாக எத்தனையென்பதையும்;
- (iii) 07 வருடங்களுக்கும் அதிகமான காலம் ரிமாண்ட் சிறைக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள, எல்.ஈ.ஈ.ஈ. தடுப்புக் கைதிகள் அல்லாத கைதிகள் உள்ளனரா என்பதையும்;
- (iv) ஆமெனில், அந்த எண்ணிக்கை யாதென்பதையும்;
- (v) நீண்ட காலமாக ரிமாண்ட் சிறைச்சாலைகளில் உள்ள சந்தேக நபர்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

981/ '16

கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்வலு நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கிகளின் எண்ணிக்கை யாது;
- (ii) மேற்படி ஒவ்வொரு மின் பிறப்பாக்கியும் மின் உற்பத்தி செய்வதை ஆரம்பித்த வருடம் வெவ்வேறாக யாது;
- (iii) மேற்படி மின் பிறப்பாக்கிகளுக்காக இலங்கை அரசு ஏற்றுள்ள மொத்தச் செலவு எவ்வளவு;
- (iv) இக்கருத்திட்டத்துக்கான நிதி எவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டது; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) நுரைச்சோலை மின்வலு நிலையத்தை அமைப்பதற்காகப் பெறப்பட்ட கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படும் முறை யாது;
- (ii) கடன் தொகை செலுத்தப்படுவது இலங்கை மின்சார சபையினாலா அல்லது இலங்கை சனநாயக சோசலிச குடியரசினாலா;
- (iii) வருடமொன்றுக்கு செலுத்தப்படும் தவணைப் பணத்தின் மொத்தத்தொகை எத்தனை மில்லியன் அமெரிக்க டொலர்கள்; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

## 2016 நவம்பர் 28, திங்கட்கிழமை

### வாய்மூல விடைக்கான வினாக்கள்

539/ '16

கௌரவ புத்திக பத்திரண,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டளவில் இலங்கையில் கறுவா பயிர்செய்யப்பட்ட நிலப்பரப்பு எவ்வளவு;
- (ii) 2010 தொடக்கம் 2015 வரையான ஐந்து வருட காலப்பகுதியில் கறுவா உற்பத்தி ஆண்டுவாரியாக வெவ்வேறாக எத்தனை கிலோகிராம்;
- (iii) அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கறுவாவை கொள்வனவு செய்கின்றதா;
- (iv) ஆமெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட கறுவாவின் அளவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?
- (ஆ) (i) கறுவா உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமா;
- (ii) ஆமெனில் அந்நடவடிக்கைகள் யாவை; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?
- (இ) இன்றேல், ஏன்?

873/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— ( 2 )

- (அ) (i) ஊவா மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சரினால் ஊவா மாகாண பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப் பைகள் வழங்கும் வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், பதுளை மாவட்டத்தில் இதுவரை மேற்படி அனுசூலங்கள் கிடைக்கப்பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவுவென்பதையும்;
- (iii) இதற்கென இன்றளவில் ஏற்கப்பட்டுள்ள மொத்தச் செலவு எவ்வளவுவென்பதையும்;
- (iv) மேற்படி பணத்தொகை பெறப்பட்ட மூலங்கள் யாவை என்பதையும்;
- (v) இதில் ஏதேனும் முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பதையும்;
- (vi) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

874/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— ( 1 )

- (அ) (i) வீதி இலக்கம் 120 வீதியில், கஹதுடுவ தொடக்கம் கோரளஇம வரையிலான பகுதியை விஸ்தரிப்பதற்காக கையேற்கப்பட்ட காணிகளுக்கு செலுத்திய நட்டஈடு காணிகளின் உண்மையான பெறுமதிக்கு ஒப்பீட்டளவில் போதுமானதாக இருக்கவில்லை என்பதையும்;
- (ii) சில காணிகளுக்கு செலுத்த உடன்பட்ட நட்டஈட்டில் ஒரு பகுதி மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) காணிகளை கையேற்றினால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு நியாயமான நட்டஈட்டுத் தொகையை செலுத்துவதற்கும்;
- (ii) ஏற்கனவே நட்டஈட்டின் ஒரு பகுதி மாத்திரம் செலுத்தப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு மீதி நட்டஈட்டுத் தொகையை செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?



946/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில்,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டினுள் மற்றும் 2016.01.01 ஆம் திகதி முதல் 2016.09.30 ஆம் திகதி வரை, யானை - மனித மோதலில் உயிரிழந்துள்ள யானைகளின் எண்ணிக்கை, உயிரிழந்துள்ள மனிதர்களின் எண்ணிக்கை மற்றும் காயமடைந்துள்ள மனிதர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;
- (ii) ஆனமடுவ, கலாவெவ, பளளுவெவ, மதவாச்சி, கெபிதிகொல்லேவ, சிலாவத்துறை மற்றும் பூக்குளம் ஆகிய பிரதேசங்களில் 2015 ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் 2016 செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நிர்மாணிக்கப்பட்டுள்ள யானைகளுக்கான வேலிகளின் நீளம் எத்தனை கிலோமீற்றர்கள் என்பதையும்;
- (iii) மேற்படி ஒவ்வொரு பிரதேசத்திலும் யானைகளுக்கான வேலியை பூர்த்தி செய்வதற்கு மேலும் நிர்மாணிக்க வேண்டியுள்ள நீளம் தனித்தனியே எத்தனை கிலோ மீற்றர்கள் என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

982/ '16

கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் சூரிய சக்தியை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தின் அளவு எவ்வளவு என்பதையும்;
- (ii) பிரசைகள் தமது வீடுகளில் அல்லது வியாபார நிலையங்களில் பொறுத்தியுள்ள சூரியக் கலங்களின் மூலம் உற்பத்தி செய்து தேசிய முறைமைக்கு ஒரு நாளினுள் சேர்க்கின்ற மின்சாரத்தின் அளவு எவ்வளவு என்பதையும்;
- (iii) சூரிய சக்தியினூடாக மின்சாரம் உற்பத்தி செய்தல் தொடர்பில் காட்டப்படுகின்ற கவனம் குறைவடைதற்கான காரணம் யாதென்பதையும்;
- (iv) சூரிய சக்தியினூடாக மின்சாரத்தை உற்பத்தி செய்து அந்த மின்சாரத்தை தேசிய முறைமைக்கு சேர்க்கின்ற தமது பாவனையாளர்களுக்கு இலங்கை மின்சார சபை வழங்கியுள்ள நிவாரணங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

582/ '16

கௌரவ புத்திக பத்திரண,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2008.01.09 ஆம் திகதி முதல் 2008.04.09 ஆம் திகதி வரை நடைபெற்ற உணவு மற்றும் ஓடாத பரிசோதகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான மூன்றுமாத கால பயிற்சிப் பாடநெறியில் பங்கேற்ற உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) இவர்களின் பெயர், முகவரி, மாகணங்கள், மற்றும் சேவை நிலையங்கள் யாவையென்பதையும்;
- (iii) இப்பாடநெறியின் இறுதியில் எழுத்து மற்றும் செய்முறைப் பரீட்சைகள் நடாத்தப்பட்ட திகதிகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
- (iv) செய்முறைப் பரீட்சையில் சித்தியடைவதற்கான வெட்டுப்புள்ளிகள் யாதென்பதையும்;
- (v) இவ்வெட்டுப்புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் இவர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
- (vi) பரீட்சையில் சித்தியடைந்த உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட திகதி, ஒவ்வொரு உத்தியோகத்தருக்குமேற்ப தனித்தனியாக யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

928/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015.01.08 தொடக்கம் 2016.08.01 வரை இலங்கை வெளிநாட்டுத் தூதுப் பணிக்காக நியமிக்கப்பட்ட இலங்கை வெளிநாட்டுச் சேவை உத்தியோகத்தர்கள் அல்லாத ஆட்களின் பெயர்கள், பிறந்த திகதிகள், இலங்கை முகவரிகள், கல்வித் தகைமைகள், சேவை அனுபவங்கள், நியமிக்கப்பட்ட நாடுகள் மற்றும் பதவிகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
- (ii) இவர்களில் இரட்டை பிரஜாவுரிமை/வெளிநாட்டு பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள ஆட்கள் யாவர் என்பதையும்;
- (iii) அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட மேற்படி ஆட்களுக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகள் யாவை என்பதையும்;
- அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

**2016 நவம்பர் 29, செவ்வாய்க்கிழமை**  
**வாய்மூல விடைக்கான வினாக்கள்**

540/ '16

கௌரவ புத்திக பத்திரண,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டளவில் இலங்கையில் எள்ளு பயிர்செய்யப்பட்ட நிலப்பரப்பு எவ்வளவு;
- (ii) 2010 தொடக்கம் 2015 வரையான ஐந்து வருட காலப்பகுதியில் எள்ளு உற்பத்தி ஆண்டுவாரியாக வெவ்வேறாக எத்தனை கிலோகிராம்;
- (iii) அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக எள்ளைக் கொள்வனவு செய்கின்றதா;
- (iv) ஆமெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட எள்ளின் அளவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) எள்ளு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமா;
- (ii) ஆமெனில் அந்நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?
- (இ) இன்றேல், ஏன்?

929/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை வெளிநாட்டு தூதுப் பணிக்கு நியமனம் பெற்ற இராஜதந்திர உத்தியோகத்தர்களுக்கு இலங்கையிலிருந்து சேவை உதவியாளர் பதவிக்கு ஆட்களை அழைத்துச் செல்ல முடியுமென்பதை அறிவாரா என்பதையும்;
- (ii) 2005.01.01 தொடக்கம் 2015.01.01 வரையான காலப்பகுதியில் தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் இவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட சேவை உதவியாளர்களின் பெயர்கள், வெளிநாட்டுக் கடவுச் சீட்டு இலக்கங்கள் மற்றும் முகவரிகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
- (iii) ஏற்புடைய கடமைகள் நிறைவடைந்ததன் பின்னர் உத்தியோகத்தர்கள் மற்றும் சேவை உதவியாளர்கள் இலங்கைக்கு வருகை தந்த திகதிகளும் ஒவ்வொரு சேவை உதவியாளரினதும் வெளிநாட்டுக் கடவுச் சீட்டு இரத்தாகும் திகதியும் வெவ்வேறாக யாவை என்பதையும்;
- (iv) உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு திரும்பி வருகின்றபோது இவர்களுடன் வருகை தராத சேவை உதவியாளர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
- (v) இலங்கைக்கு திரும்பாத சேவை உதவியாளர்கள் தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

984/ '16

கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தற்போது இலங்கையிலுள்ள மின் பாவனையாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) இலங்கையின் மின் பாவனையாளர்களில், இலங்கை மின்சார சபையினால் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள பாவனையாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்தினால் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள பாவனையாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மின்வலு, புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரினால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படுவதாக அண்மைக் காலத்தில் கூறப்பட்ட சூட்டிகை மின் மானிகளின் (Smart Meters) மூலம் நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் நோக்கங்கள் யாவையென்பதையும்;
- (ii) தற்போது பொருத்தப்பட்டுள்ள சூட்டிகை மின் மானிகளின் (Smart Meter) எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) மேலே (ஆ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவின் பிரகாரம் இலங்கையின் அனைத்து மின் பாவனையாளர்களுக்கும் மேற்படி சூட்டிகை மின்மானிகளை வழங்கி முடிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

987/ '16

கௌரவ நளின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— ( 1 )

- (அ) (i) இலங்கையில் மின்சாரம் அற்ற வீட்டுக் கூறுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) நாட்டிலுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கையில், மின்சாரம் அற்ற வீட்டுக் கூறுகளின் எண்ணிக்கை எத்தனை சதவீதம் என்பதையும்;
- (iii) மின்சாரம் அற்ற வீடுகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு நிருவாக மாவட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாதென்பதையும்;
- (iv) இந்த வீடுகளுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1002/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— தொலைதொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) நெலும் குளுண (தாமரைக் கோபுரம்) தொடர்பாக சாந்தி லால் நாணாயக்கார என்பவரால் 2016.08.16 ஆம் திகதியன்று “த ஐலண்ட்” பத்திரிகைக்கு எழுதப்பட்ட கட்டுரையொன்றின் மூலம் வெளிக்கொணரப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக அறிவாரா என்பதையும்;
- (ii) மேற்படி குறைபாடுகள் நிலவுகின்றமையை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
- (iii) அக் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
- (iv) ஆமெனில், அந்த நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1009/ '16

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கண்டி மாவட்டத்தில், உட்பலாத்த பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான, எகொட களுகமுவ குடியேற்றத்தில் வசிப்பவர்களில், தற்போது அரசாங்கத்தினால் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாது;
- (ii) மேற்படி குடியிருப்பாளர்களில் இதுவரையில் காணி உறுதிகள் வழங்கப்படாத குடும்பங்களின் எண்ணிக்கை யாது;
- என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) மேற்குறிப்பிட்ட குடியேற்றத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் காணிபெறுநர்களுக்கு உறுதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1016/ '16

கௌரவ ஈ. ரஞ்சித் த சொய்சா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2014 ஆம் ஆண்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் “கமின் கமட்ட, தொரின் தொரட்ட” எனும் நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்பட்டதை அவர் அறிவாரா என்பதையும்;
- (ii) மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வெலிகெபொல மற்றும் கொடக்கவெல பிரதேச சபை ஆளுகைப் பிரதேசங்கள் இரண்டினதும் கருத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மொத்தப் பணத் தொகை யாது என்பதையும்;
- (iii) மேற்படி (ii) இன் கீழ் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட கருத்திட்டங்களான இனாக்கம் புர, கல்இன்ன வீதி அபிவிருத்தி, ராமகோரளய வீதி, திரு. எஸ்.எச். ஆரியவன்சவின் வீட்டுக்கு அருகேயிருந்து நீர்த் தாங்கி வரையிலான வீதியை தார் இட்டு அபிவிருத்தி செய்தல், குடுகல்தெனிய திருமதி ரீ.எம். நந்தாவின் வீட்டுக்குச் செல்லும் வீதிக்கு அருகேயிருந்து மஸ்இம்புல வீதியில் முன்னோக்கி தார் இட்டு அபிவிருத்தி செய்தல் மற்றும் ராமகோரள மதகுக்கு அருகேயிருந்து வீதியைத் தார் இட்டு சேதமடைந்துள்ள இடங்களை அபிவிருத்தி செய்தல் ஆகிய கருத்திட்டங்களுக்கு இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், நிலுவைத் தொகைகளை உரிய அமைப்புகளுக்கு விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
- (iii) அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;  
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

## 2016 நவம்பர் 30, புதன்கிழமை

### வாய்மூல விடைக்கான வினாக்கள்

541/ '16

கௌரவ புத்திக பத்திரண,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டளவில் இலங்கையில் குரக்கன் பயிர்செய்யப்பட்ட நிலப்பரப்பு எவ்வளவு;
- (ii) 2010 தொடக்கம் 2015 வரையான ஐந்து வருட காலப்பகுதியில் குரக்கன் உற்பத்தி ஆண்டுவாரியாக வெவ்வேறாக எத்தனை கிலோகிராம்;
- (iii) அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக குரக்கனை கொள்வனவு செய்கின்றதா;
- (iv) ஆமெனில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட குரக்கனின் அளவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு;  
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) குரக்கன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமா;
- (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை;  
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

956/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) களனி பல்கலைக்கழகத்தில் தற்போது இயங்குகின்ற பீடங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (ii) அதில் இயங்குகின்ற திணைக்களங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) ஒவ்வொரு பீடத்திலும் திணைக்களத்திலும் இருக்க வேண்டிய நிரந்தர விரிவுரையாளர் குழாம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (iv) நிரந்தர விரிவுரையாளர் குழாமில் வெற்றிடங்கள் உள்ளதா என்பதையும்;
- (v) ஆமெனில், வெற்றிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பீடத்தின் படியும் திணைக்களத்தின் படியும் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1003/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் தனியார் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபைக்கு இதுவரை கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை, மூலங்களுக்கு அமைய தனித்தனியே எத்தனை என்பதையும்;
- (ii) தற்போது இயங்கி வருகின்ற மின் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (iii) உரிமப்பத்திரம் பெற்றுக்கொண்டு, இயங்காதிருக்கின்ற திட்டங்கள் யாவை என்பதையும்;
- (iv) மேற்படி (iii) இற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையினால் ஒழுங்குமுறையான சுற்றாடல் பின்னாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
- (ii) இன்றேல், சுற்றாடல் பின்னாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற தவணைகள் யாவை என்பதையும்;
- (iii) உத்தேச “இஹல கதுருகல் தொல” சிறு அளவிலான நீர் மின் கருத்திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆரம்ப சுற்றாடல் கற்கை மதிப்பீட்டு அறிக்கையின் பிரதியொன்றை இச்சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1019/ '16

கௌரவ நாமல் ராஜபகஷ,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 சனவரி மாதம் முதல் இற்றைவரையிலான காலப்பகுதியில் சனாதிபதி அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட அரசு மற்றும் கூட்டுத்தாபனங்களுக்குச் சொந்தமான கட்டிடங்கள் மற்றும் ஏனைய நிர்மாணிப்புகளின் எண்ணிக்கை யாது;
- (ii) மேற்படி நிர்மாணிப்புகளில், 2015 சனவரி மாதத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணிப்புகளின் எண்ணிக்கை யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1020/ '16

கௌரவ லொஹான் ரத்வத்தே,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 ஆகஸ்ட் மாதம் தொடக்கம் இற்றைவரையில் பல்வேறு பதவிகளுக்காக தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள ஊழியர் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி ஆட்சேர்ப்புக்காக முறைசார்ந்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (iii) மேற்படி ஆட்சேர்ப்புக்காக சபையில் வெற்றிடங்கள் காணப்பட்டனவா என்பதையும்;
- (iv) ஆட்சேர்ப்புக்கள் செய்யப்பட்டுள்ள மாவட்டங்கள் யாவை என்பதையும்;
- (v) ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1021/ '16

கௌரவ டி.வி. சானக்க,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வளசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அம்பாந்தோட்டை உலர் வலய தாவரவியல் பூங்காவை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட மொத்தப் பணத்தொகை யாது என்பதையும்;
- (ii) மேற்படி பூங்காவானது, பேராதனை, ஹக்கல மற்றும் செனரத்கொட பூங்காக்கள் நிர்மாணிக்கப்பட்டு எவ்வளவு காலத்தின் பின்னர் நிர்மாணிக்கப்பட்டது என்பதையும்;
- (iii) மேற்படி பூங்கா திறந்துவைக்கப்பட்ட பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இது பெருமளவில் கவர்ந்துள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?



- (ஆ) (i) மேற்படி பூங்காவுக்கு உரித்தான நிலப் பகுதியை சீன அரசுக்கு கையளிப்பதற்கான ஆரம்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதை அறிவாரா என்பதையும்;
- (ii) அவ்வாறு கையளிக்கப்படும் பட்சத்தில், மேற்படி பூங்காவை நிர்மாணிப்பதற்குச் செலவான பணத்தொகைக்கு யார் பொறுப்புக் கூறுவார் என்பதையும்;
- (iii) அவ்வாறு கையளிப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

542/ '16

கௌரவ புத்திக பத்திரண,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டளவில் இலங்கையில் சோளம் பயிர்செய்யப்பட்ட நிலப்பரப்பு எவ்வளவு;
- (ii) 2010 தொடக்கம் 2015 வரையான ஐந்து வருட காலப்பகுதியில் சோளம் உற்பத்தி ஆண்டுவாரியாக வெவ்வேறாக எத்தனை கிலோகிராம்;
- (iii) அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக சோளத்தை கொள்வனவு செய்கின்றதா;
- (iv) ஆமெனில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட சோளத்தின் அளவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) சோள உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமா;
- (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?
-